



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

கடற்கலன் உடற்பகுதி காப்புறுதிப் பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சுருக்க சாராம்சமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணைமையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி காப்பீட்டு வகை

கடற்கலன் உடற்பகுதி காப்புறுதிக் காப்பீடானது, காப்புறுதிப் பத்திர அட்டணை, நியதிகள் மற்றும் விலைமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்துக்களினால் உங்களுடைய கலனுக்கு (உடற்பகுதி, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்படக் கூடிய இழப்பு அல்லது சேதத்தை காப்பீடு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது

இந்தக் காப்புறுதிப் பத்திரமானது, பல்வேறு வகைப்பட்ட ஆபத்துக்களில் இருந்தும் உங்களுடைய கடற்கலனை உங்கள் காப்புறுதிப் பத்திர அட்டணை, நியதிகள் மற்றும் விலைமனுவில் காண்பிக்கப்பட்டுள்ள காப்புறுதி தொகை (காப்புறுதி செய்யப்பட்ட பெறுமதி) வரை பாதுகாக்கும்.

2.1 உங்கள் கலனுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் (உடற்பகுதி)

உங்கள் காப்புறுதிப் பத்திர அட்டணை, நியதிகள் மற்றும் விலைமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்துக்களினால் உங்கள் கலனுக்கு ஏற்படும் பௌதீக இழப்பு அல்லது சேதத்தை நாம் காப்பீடு செய்கின்றோம். அவற்றில் சில கடல், ஆறுகள், குளங்கள் அல்லது ஏனைய போக்குவரத்து செய்யக் கூடிய நீர்நிலைகள், தீ அல்லது வெடிப்பு என்பவற்றினால் ஏற்படக் கூடிய ஆபத்துகளாகும்.

3. மேலதிக பயன்பாடுகள் (புறக்குறிப்புகள்) அல்லது காப்பீட்டுக்கான வியாபகம்

3.1 போர் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு போன்ற சாதாரணமாக நீக்கப்படுகின்ற ஆபத்துகளை காப்பீடு செய்யும் வகையில், உங்கள் தேவைகளைப் பொறுத்து, மேலதிக

காப்புறுதிக் கட்டணத்தின் பேரில் உங்களது காப்புறுதிப் பத்திரம் வியாபிக்கப்பட முடியும்.

3.2 பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் காப்பீடு மேலதிக காப்புறுதிக் கட்டணத்தின் பேரில்

3.3 கலனின் இயக்கத்தினால் விளையும் மூன்றாம் தரப்பு சொத்து சேதம் மற்றும் உடற்காயம், மேலதிக காப்புறுதிக் கட்டணத்தின் பேரில்.

- படகு கடலில் இருக்கும் போது மாத்திரம் **இயந்திரம்** காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கான மேலதிக பொறுப்பு - காப்புறுதி செய்யப்பட்ட படகில் மீன்பிடி நடவடிக்கையின் போது பணியாளர்களுக்கு ஏற்படும் மரணம் அல்லது காயங்களுக்கு மேலதிக காப்பீடு வழங்கப்படுகின்றது.

4. பிரதான விடுகைகள் (எவை காப்பீடு செய்யப்படாதன)

4.1 **அதிமுக்கிய விடுகைகள்** - பின்வருவனவற்றினால் ஏற்படுத்தப்படும் இழப்பு, சேதம் அல்லது பொறுப்புக்களை இக்காப்புறுதிப் பத்திரம் முற்றாக நீக்குகின்றது.

- போர், சிவில் யுத்தம் மற்றும் ஏனைய மோதல்கள்.
- பணிப்பகிஷ்கரிப்பு, பணியடைப்பு, கலகம் மக்கள் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதம்.
- யுத்த வெடிகலன்களையும் ஆயுதங்களையும் உபயோகித்து வன்முறைச் செயல்கள்.
- அணு ஆபத்து மற்றும் கதிரியக்க பரவல்.

4.2 **ஏனைய முக்கிய விடுகைகள்** -

- உங்களது கலனின் உடைசல்களை அகற்றுதல்.
- தேய்மானத்தினால் அல்லது உரிமையாளர்/முகாமையாளர் என்ற ரீதியில் உங்களது (நியாயமான) கவனக் குறைவினால் ஏற்பட்ட சேதம்.

விடுகைகளின் முழுப் பட்டியலுக்கு உங்கள் காப்புறுதிப் பத்திர அட்டணை, நியதிகள் மற்றும் விலைமனுவை உசாவவும்.

5. தவணைக் கட்டணம் செலுத்தும் முறை

ஒரு வருட காலமாகிய முழு காப்புறுதிக் காலத்துக்குமுரிய வருடாந்த காப்புறுதிக் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்..

6. முக்கிய விடயங்களை வெளிப்படுத்தும் காப்புறுதி பெறுனரின் கடப்பாடுகள்

விலை மனுவை பெற்றுக் கொள்ளும் போதும், காப்புறுதி ஒப்பந்தத்தை செய்யும் போதும், மேலும் காப்புறுதிப் பத்திர காலத்தின் போதும் முக்கிய தகவல்களை சம்பூரணமாகவும்,

வெளிப்படையாகவும் காப்புறுதி வழங்குனருக்கு வெளிப்படுத்த வேண்டியது காப்புறுதி பெறுநர், அவரது முகவர் அல்லது காப்புறுதி தரகரின் கடப்பாடாகும்.

கடல் செல் தகைமையை பேணவும் - உங்கள் கலன் ஒழுங்காக பேணப்படுவதையும் எப்போதும் கடல் செல் தகைமையைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்வதற்கான நியாயமான எல்லா நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

7 கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் போது காப்புறுதி பெறுனரின் கடப்பாடுகள்

7.1 இழப்பை ஆகவும் குறைப்பதன் கடமை - சம்பவம் ஒன்று இடம்பெற்றால், “புத்திசாலியான காப்புறுதி செய்யப்படாதவர்” என அர்த்தப்படும் விதத்தில் இழப்பைத் தவிர்ப்பதற்கான அல்லது ஆகவும் குறைப்பதற்கான நியாயமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

7.2 உங்களது மீளெடுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பொறுப்பான மூன்றாம் தரப்பினருக்கு (உ+ம். மூன்றாம் தரப்பு கலன்) எதிராக கோரிக்கையொன்றை உடனடியாக கோப்பிடவும்.

8 கோரிக்கையொன்றின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை

படிமுறை 1 - உடனடியாக எமக்கு அறிவிக்கவும்

இழப்பு அல்லது சேதம் பற்றி நீங்கள் அறிய வந்தவுடன், மதிப்பீட்டாளர் ஒருவரை நியமிக்க எமக்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில், நீங்கள் உடனேயே எமக்கு அறியத்தர வேண்டும்.

படிமுறை 2 - மதிப்பீட்டிலும் திருத்துவதிலும் ஒத்துழைக்கவும்

எந்த துறைமுகத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தீர்மானிப்பதற்கும், திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கும் நாம் உரிமை கொண்டுள்ளோம். காப்புறுதி வழங்குனர் அங்கீகரிக்கும் வரை திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படக் கூடாது. இந்த நடைமுறையுடன் நீங்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

9. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 - பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் -

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ - info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 - (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் -

• இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircs.gov.lk | 🌐 www.ircs.gov.lk

• காப்புறுதி குறைகேள் அதிகாரி

+94 11 2505542 / +94 11 2505041 | info@insuranceombudsman.lk |

www.insuranceombudsman.lk

10. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் -

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

+94 11 2428428 | info@fairfirst.lk | www.fairfirst.lk

11. வேறேதும் தகவல்கள்

11.1 கழிக்கத்தக்கன - ஒவ்வொரு கோரிக்கையும் கழவொன்றின் கீழாகும் இந்தத் தொகையை நீங்களே முதலில் செலுத்த வேண்டும். இந்த தொகை உங்களது காப்புறுதிப் பத்திர அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

11.2 குறை காப்புறுதி - உங்களது கலன் குறை காப்புறுதி செய்யப்பட்டிருந்தால், பகுதி சேதம், அழுவு காப்பு, பொது சராசரி மற்றும் வடிக்கு மற்றும் வேலையாள் செலவினங்கள் என்பன விகிதாசாரமாக குறைக்கப்படும்.

குறிப்பு - பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளைப் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.